

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,

PART III

FRIDAY, AUGUST 2, 1901.

NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900.]

TAKE notice, that unless within three months from the 26th day of July, 1901, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before the Government Agent of the Province of Sabaragamuwa at the Ratnapura Kachcheri and make claim to the said lands or any of them or to some interest therein:

Such Government Agent, in pursuance of the powers in him vested by Ordinance No. 1 of 1897, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

EVAN M. BYRDE,
Government Agent.

Description of Lands referred to.

The following lots, both situated in the village Pallegama in the Diyapotagam pattu of Kolonna korale in the District of Ratnapura, in the Province of Sabaragamuwa, as described in the annexed plan:—

Preliminary plan $\frac{926}{37}$

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
2610	Kotagalaramukalana	267	0	20
L 114	Samarakoon Liyanage pangu	724	3	0
		991	3	20

1. Lot 2,610: bounded on the north by Katagalaramukalana belonging to Crown; on the east by Walawe-ganga, lot L 114 in preliminary plan No. $\frac{926}{37}$, Samarakoon Liyanage pangu claimed by J. W. Maduwanwala Ratemahatmaya and the Samarakoon family; on the south by lot L 114 in preliminary plan No. $\frac{926}{37}$, Samarakoon Liyanage pangu claimed by J. W. Maduwanwala Ratemahatmaya and Samarakoon family, and a path; on the south-west and south by Hingura-ara-wewa channel; and on the north-west by Katagalaramukalana belonging to Crown.

මෙහි පහත සඳහන්වන ඉඩම් සම්බන්ධව අයිතිවාසිකමක් ඇති කෙනෙක් ඉන්නවානම් ඒ අය වර්ෂ 1901 ක් වූ ජූලි මස 26 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත රත්නපුරේ කවිචේරියට ඇවිත් සබරගමු පලාතේ ආණ්ඩුවේ ඒ ජනතලන්තාන්සේ ඉදිරිපිට පෙනී සිට එකී ඉඩම්වලට හෝ ඉන් එකකට තිබෙන අයිතිකම නොහොත් ඒ සම්බන්ධව තිබෙන වැදගත්කම කියා නොසිටියොත් එකී ආණ්ඩුවේ ඒ ජනතලන්තාන්සේ විසින් වර්ෂ 1897 තේ 1 වෙනි ආඥාපණතෙන් උන්තාන්සේට ලැබී තිබෙන බලපෑම වලට ප්‍රකාරයට, අයිතිකමක් කියා නොසිටිය ඒ ඉඩම් රාජසන්තක ඉඩම් බව උන්තාන්සේගේ අත්සන ඇති ලියවිල්ලකින් එළිදරව් කරන බව මෙහි දැනගත යුතුයි.

ඉඩම්වල තොරතුරු. ඊ. ඇම්. බර්ඩ්, ආණ්ඩුවේ ඒ ජනතලන්තාන්සේ.

සබරගමු පලාතේ රත්නපුරේ දිස්ත්‍රික්කවට අයිති කොලොන්තාකෝරලේ දියපොටගමපත් තුළ පල්ලෙගම කියන ගම පිහිටි මට අමුණාපු සහතික සිතියමේ පෙනීයන මෙහි පහත සඳහන් කරන බිම්කවරි, එනම්:—

බිම්කවරියේ නොමිමරය.	ඉඩමේ නම.	මහත. අ. රූ. ප.
2610	කොටගල්ලේ ආර මුකලාන	267 0 20
L 114	සමරකෝන්ලියනගේ පංගුව	724 3 0
		991 3 20


නොමිමර 2,610 දරන බිම්කවරියට මාසිම:—උතුරට ආඩුණුවට අයිති කොටගල්ලේ ආර මුකලාන; නැගෙනහිරට වලවේ ගඟ, ජේ. ඩබ්ලිව්. මඩුවන්වල රටේමහත්මයා සහ සමරකෝන් පවුල අයිතිකම කියන සමරකෝන් ලියනගේ පංගු කියන නොමිමර $\frac{926}{37}$ දරන පැලෑනකඩදූසියේ පෙනී යන නොමිමර L 114 දරන බිම්කවරිය; දකුණට ජේ. ඩබ්ලිව්. මඩුවන්වල රටේමහත්මයා සහ සමරකෝන් ලියනගේ පවුල අයිතිකම කියන සමරකෝන් ලියනගේ පංගු කියන නොමිමර $\frac{926}{37}$ දරන පැලෑනකඩදූසියේ පෙනීයන නොමිමර L 114 දරන බිම්කවරිය සහ පාරක්ද; දකුණු බස්නාහිරට සහ දකුණට හිඟුරුආරවැවේ වතුරවේල්ල සහ උතුරු බස්නාහිරට ආණ්ඩුවට අයිති කොටගල්ලේ ආර මුකලාන.

இதிலே பின்னர்ச் சொல்லப்படும் காணிகளிலே ஏதும் உடந்தையுண்டென உரித்துப்பேசுபவர்கள் யாரும் ண்டானால், அவர்கள் 1901 ம் ஆண்டு சூலை 26 ந தேதியன்று மூன்று மாதத்துள்ளே இரத்தினபுரி கச்சேரியில சபரகமுவை மாகாணத்து அரசாட்சி ஏசென்று முன்பாகத் தெரிப்பட்டு சொல்லப்பட்ட காணிகளுக்கு அல்லது அவைகளில் ஏதும் உடந்தைக்கு உரித்துண்டெனச் சாதித்தாலன்றி, குறித்த அரசாட்சி ஏசென்று அவர்களுக்கு 1897 ம் ஆண்டின் 1 ம் இலக்கச் சட்டத்தினால் கிடைத்திருக்கும் தத்துவங்களின் பிரகாரம் உரித்துப்பேசப்படாதவையாகிய குறித்த காணிகள் முடிக்குரியவை என அவர்கள் கையொப்பத்தோடு எழுத்திலே வெளிப்படுத்துவார்கள் என்பதை அறிந்துகொள்க.

சபரகமுவை மாகாணம் இரத்தினபுரி டிஸ்ட்ரிக்ட்கைச்சேர்ந்த சொல்லானது கோரண தியபொட்டகம்பத்துவையில் பல்லேகம் என்னும் கிராமத்தில இத்தோட்டனைத்திருக்கும் படத்தில காண்கிற இதன் கீழ் சொல்லப்படும் காணிகள், அஃதாவது :—

		படத்தின் இலக்கம் $\frac{926}{37}$		
இல.	காணியின் பெயர்.		விசாலம்.	
2610	...	கொட்டகலூரமூக்களாணை...	...	267 0 20
L 114	...	சமரக்கோன்வியனகேபங்கு	...	724 0 0
			<hr/>	
			991 3 20	

1. 2,610 ம் இலக்க காணியின் எல்லை : வடக்கு-முடிக்குரிய கொட்டகலூரமூக்களாணை ; கிழக்கு-வளவேலு, ஜே. டப்லிவு. மடுவன்வெல நட்டேமகம்மயாவும் சமரக்கோன் குடும்பத்தாரும் உரித்துப்பேசும் சமரக்கோன்வியனகே பங்கு என்னும் $\frac{926}{37}$ ம் படத்தில காண்கிற L 114 ம் இலக்க காணி ; தெற்கு-ஜே. டப்லிவு. மடுவ வெல நட்டேமகம்மயாவும் சமரக்கோன் வியனகே குடும்பத்தாரும் உரித்துப்பேசும் சமரக்கோன் வியனகே பங்கு என்னும் $\frac{926}{37}$ ம் இலக்கப்படத்தில காண்கிற L 114 ம் இலக்கம் பெற்ற காணி ; தென்மேற்கும் தெற்கும்-இரண்டிலும் இங்குமூரவெவை கீர்வாய்க்கால் ; வடமேற்கு-அரசாட்சிக்குடைய கொட்டகலூரமூக்களாணை.



Situation : Pallegama village in Diyapotagam pattu of Kolonna korale.


Lot.	Name of Land.	Extent. A. R. P.
2610 ...	Katagalaramukalana	267 0 20
Surveyor-General's Office, Colombo, March 15, 1901.		P. D. WARREN, for Surveyor-General.

2. Lot L 114 : bounded on the north by wewa, lot No. 2,610 in preliminary plan No. $\frac{926}{37}$, Kotagalaramukalana belonging to the Crown, Walawe-ganga ; on the east by Yodi-ela, Kalagediara ; on the south by Kalagediara and Hingurara ; on the south-west by lot K 114 in preliminary plan No. $\frac{926}{37}$, Jagodage pangu *alias* Karandamandiheha claimed by Galatge, Jagodage, and Jasinge families ; on the west by Hingura-arawewa channel.

தொழிலா L 114 டரந திதிகாபரிஸிடு மாகித— $\frac{926}{37}$ டரந பரிஸிடு வரவ, டாதுவிலிடு டிதிகி கோபிடு டர
இவரிடு கிஸந தொழிலா $\frac{926}{37}$ டரந பரிஸிடு கவிஸிடு பரிஸிடு தொழிலா 2,610 டரந திதிகி
கரிஸிடு, வரிஸிடு ; வரிஸிடு டரிஸிடு டரிஸிடு ; டரிஸிடு கரிஸிடு டரிஸிடு ;
டரிஸிடு டரிஸிடு டரிஸிடு டரிஸிடு டரிஸிடு டரிஸிடு டரிஸிடு டரிஸிடு டரிஸிடு
தொழிலா கரிஸிடு டரிஸிடு $\frac{926}{37}$ டரந பரிஸிடு கவிஸிடு பரிஸிடு தொழிலா
K 114 டரந திதிகாபரிஸிடு ; டரிஸிடு டரிஸிடு டரிஸிடு டரிஸிடு டரிஸிடு.

2. L 114 ம் இலக்கம்பெற்ற காணியன் எலஹி : வடக்கு-வெவ (குளம்), அரிஸிடுக்குடைய கோட்ட
கரிஸிடு கரிஸிடு $\frac{926}{37}$ ம் இலக்கம்பெற்ற காணியன் 2,610 ம் இலக்கம்பெற்ற காணியன், வரிஸிடு ;
கரிஸிடு-யரிஸிடு, கரிஸிடு ; கரிஸிடு-கரிஸிடு கரிஸிடு கரிஸிடு கரிஸிடு ; கரிஸிடு-கரிஸிடு, கரிஸிடு
கரிஸிடு கரிஸிடு கரிஸிடு கரிஸிடு கரிஸிடு கரிஸிடு கரிஸிடு கரிஸிடு கரிஸிடு
கரிஸிடு கரிஸிடு கரிஸிடு கரிஸிடு கரிஸிடு கரிஸிடு கரிஸிடு கரிஸிடு கரிஸிடு.

[For Tracing see page 4]



Situation : Pallegama village in Diyapotagam pattu of Kolonna korale.

Lot.	Name of Land.	Extent.
L 114	Samarakoonliyanage pangu	A. R. P. 724 3 0

Surveyor-General's Office,
Colombo, March 15, 1901.

P. D. WARREN,
for Surveyor-General.